

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, MARCH 27, 1903.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 20th day of February, 1903, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The following lots situated in the village of Rotumba in the Morawak korale of the Matara District, in the Southern Province as described in the annexed certified tracing:—

Lot.	Name of Land.	Preliminary plan 44.			Extent. A. R. P.
		
145	Annasigulanehena	39 0 0
182	Kudagalahenyaya	91 1 30
189	Warakapelpoladeniya	1 3 10
190	Muguneheneaturas	229 2 0
191	Warakapolahena	19 2 0
193	Puwakgahawilahena	9 3 30
195½	Polatukandemukalana	372 0 0
					763 0 30

on sheets O¹⁵, O¹⁵, and O¹⁵; and bounded on the north by the village limit of Molaggamuwa, the Bibulagawadola, Bibula-gawawatta claimed by Hettige Ennappu and others, Minuanwilehena claimed by Hettige Jayanhami and others; on the east by the footpath to Molaggamuwa, Nawattehena claimed by Hettige Jayanhami and others, Suduwewattuyaya claimed by Pelawattege Baba and others, Gohonigeliyadda sold by Crown to Wirasekarage Don Janis (T.P. 155,125), Kokmaduwewatte-kumbura claimed by Wirasekarage Nikulas and others, Kokmaduwewatta claimed by Senayanakage Nikulas and others, the Bulandola, Mawatagewatta claimed by Dona Kristianna Wirsintha, Kankanangewattuyaya claimed by Wijenayakanakanange Tambihami and others, Gulanebewattuyaya claimed by S. D. Babune and others, Welituduwekumbura claimed by Jasinkandage Don Thomis and others, Godairewatta claimed by Gamage Punchiappu and others, Gedarakumbura claimed by Mainattuhewaradage Dingisa and others, Hulawaliyakumbura claimed by D. C. W. Dissanayaka and others, Mahikumburuyaya claimed by D. K. Wirsintha and others, Tumbekumbura claimed by Beralapanatara pansala, Assurangodahena claimed by Warnakulage Odiris and others; on the south by the Kongahadola, the village limit of Panakaduwa; on the west by the village limit of Horagala.

NOTE.—The following lots lying within the above boundaries are excluded from this notice, and their aggregate acreage, viz., 98 acres 3 roods and 4 perches, is not included in the acreage of 763 acres and 30 perches given above:—

Lot.	Name of Land.	Preliminary plan 44.			Extent. A. R. P.
		
183	Ambagahawatteudakandewatta	21 0 10
184	Udakandekumbura	4 1 32
185	Udakandewatta	1 0 28
186	Kapatenuma	3 0 0
188	Illapolehena	51 2 25
192	Udakandewattehena	8 0 32
194	Udakandewatta	0 2 35
195	Udakandedeniya	8 2 2
			98	3	4

නොකිසුපු එකී ඉඩම් එක්කෙයා එකින් අයිතිවාසිකමක් ගෙණුහුරදක්වන්ව නොයෙදුන සැමූ ඉඩම් රජ්‍ය සේවක ඉඩම් කුරියට උඩ්නාන්සේගේ අත්සන ඇති ලියවිල්ලකින් උන්නාන්සේ විසින් ප්‍රකාශ කරන බව මෙයින් දැනගත යුතුයි.

ଶ୍ରେ. ଶ୍ରେ. ପ୍ରେସର,
ବିନ୍ଦୁକୁ ମନ୍ତ୍ରୀଙ୍କରଙ୍ଗ, ବିନ୍ଦୁକୁ ନେଟ୍ସାର୍କ୍

ବୁଦ୍ଧିମତ୍ତା ନେଇଲୁରେ.

O_{V}^{15} , O_{VI}^{15} සහ O_{IX}^{15} සිංහම පත්‍රවලට අඩ.අදාළ :—

ଓଲ୍ଡ କିତ୍ତିଯାମ 44.

விதிக்கவுரிமை.	உபிலே கூடுதல்	விதிநரம்.
145	அன்னாசிறாலேன்சேந்	39 0 0
182	குவிகளுறைசேந்யெய்	91 1 30
189	வர்காபீல்பொலடெநிக்	1 3 10
190	முகூந்சேந்வாழுர்	229 2 0
191	வர்காபொலுகேந்	19 2 0
193	பூவந்காலுகேந்	9 3 30
145½	பொலீஷ்டாகந்தெமிக்கால்	372 0 0
		763 0 30

[ବୁଦ୍ଧନାଥ ମାତ୍ରିକାଲେ ମୈଦିନୀ ମେହି ପଣନ ଚାନ୍ଦକନ୍ଦେଲନ କିମିକାରିରି ଏ ଦୂର୍ବିଲେନ ଅନ୍ତରୀରସ ଉଗନ୍ତ ଶଳୀଙ୍କେ ମୁଖୀକିମିନାରମ ଲକ ଅନ୍ତକର ୧୫ବୁନ୍ଦେ ଦ୍ୱାରି ୩ଟ ପରେଲ୍ପଣ୍ଠେ ୫ବୁନ୍ଦେ ବୁଦ୍ଧନାଥ ଅନ୍ତକର ୭୬୩ବୁନ୍ଦେ ପରେଲ୍ପଣ୍ଠେ ୩୦ଟେ କିମିନାରମେ ଆବିଷ୍ଟ ନୋଲେନ ଉଗନ୍ତ ମେଦିନ୍ ଦୂର୍ବନ୍ଧନ ଘୁମ୍ଭିଦି.]

ଓଡ଼ିଆ କବିତା

விதிகள்	ஒவ்வொ கும.	விதிதரம்.
		அ. ரூ. ப.
183	ஆகிகுவன்னேருப்பகுப்பீடுகள்	21 0 10
184	ருப்பகுப்பீடுகளுக்குர்	4 1 32
185	ருப்பகுப்பீடுபதங்கள்	1 0 28
186	கபாகைப்பூஞ்சி	3 0 0
188	ஒருஞ்சிலைப்போக்குவரத்து	51 2 25
192	ருப்பகுப்பீடுகளுக்கேற்றுக்கொண்டு	8 0 32
194	ருப்பகுப்பீடுகளுக்கு	0 2 35
195	ருப்பகுப்பீடுகளுக்கு	8 2 2
		98 3 4

வில்பப்பட்ட கட்டளைச்சட்டங்களில் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவீடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.

ஜெ. ஜி. பெரேர்,
குறிப்பான உத்தியோகன்றர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாகாணத்தின் மாத்தறை டிஸ்திரிக்ஷன் மொறவகீகோரையைச்சேர்ந்த ஏற்றுமிக்கப் பேசும் என்னும் கிராமத்தில் தென் இந்தி சொல்லப்படும் காணித்துண்டுகள், அஃதாவது இத்தோட்டைத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாபில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—


O_{V} . ம், O_{VI} . ம், O_{IX} . ம் அளவுக்கட்டாகிகளில்,

துண்டு.		காணியின்து பெயர்.	பிரதமபடத்து இலக்கம் 44.			விசாலம். ச. அ. ப.
			
145	...	அஞ்ணுகிளுவேகேன	39 0 0
182	...	குடகுகேண்யாய்	91 1 30
189	...	வறக்காப்பெல்பொலதனிய	1 3 10
190	...	மூஞேங்கேணேஶுத்துர்	229 2 0
191	...	வறக்காப்பொலைகேன	19 2 0
193	...	புவகாவிலகேன	9 3 30
195½	...	பொலத்துக்க்கேந்தமூக்களான	372 0 0
			<hr/>			763 0 30

எல்லை, வடக்கு-மொலொக்கமுவூடைய எல்லை, பிபுலகாவாதொல, ஹெட்டிகே என்னப்புவும் கில்பேர்க்கும் உரித்துபேசும் பிழக்கு-மொளாக்கமுவக்குபோகும் அடிபாதை, ஹெட்டிகே ஜயன்காமியும் கில்பேர்க்கும் உரித்துபேசும் நாவத்தேகேன, பெலவத்தேகே பபாவும் கில்பேர்க்கும் உரித்துபேசும் கதுவேவத்துயாய், வீற்றிஸ்கரகே தொன் ஜானிஸ்கு அரசாட்சியரால் விற்கப்பட்டிருக்கும் கொலூனிகேனியத் (T.P. 155,125), வீற்சேக்கரகே நிக்குள்கூம் கில்பேர்க்கும் உரித்துபேசும் கொக்கமாதுவேவத்தேகும்புர, சேஞ்சுப்பக்கேன் நிக்குள்கூம் உரித்துபேசும் கொக்கமாதுவேவத்த, புலன்தொல, தோனு கிரிஸ்தியனு வீரசிங்க உரித்துபேசும் மாவத்தகேவத்த, விஜேனுபக்க கண்காணன்கே தம்பிகாமியும் கில்பேர்க்கும் உரித்துபேசும் கண்காணன்கேவத்துயாய், எஸ். டி. பபுனேயம் கில்பேர்க்கும் உரித்துபேசும் குலனேவத்துயாய், ஜானிஸ்கன்தேகே தொன் தோமிசும் கில்பேர்க்கும் உரித்துபேசும் வெவித்துமிகுப்புர, கமகே புஞ்சி அப்புவும் கில்பேர்க்கும் உரித்துபேசும் கொட்டிபேவத்த, மைனத்துமேவா நதாகே டங்கிசாவும் கில்பேர்க்கும் உரித்துபேசும் கொக்கும்புர, டி. கே. வீற்சிங்கும் கேதமகும்புர, டி. வி. டவ்ஸிவ். திஸ்ஸானுபக்கும் கில்பேர்க்கும் உரித்துபேசும் ஹாலவாயியகும்புர, டி. கே. வீற்சிங்கும் கில்பேர்க்கும் உரித்துபேசும் மங்கும்புரயாய், பெறவபனுத்தற பன்சல உரித்துபேசும் தும்பேகும்புர, வர்னகுலகே ஒத்திரிசும் கில்பேர்க்கும் உரித்துபேசும் அசுறன்காடகேன; தெற்கு-கோண்காதொல, பகுக்குவிடைய எல்லை; மேற்கு-ஹூரகங்கைய எல்லை.

[குறிப்பு—சொல்லிய எல்லக்கங்களில்தாய் இதன் கிழ் சொல்லப்படும் காணித்துண்டுகள் இந்த அறிக்கையிலிருந்து விலக்கின்றது, ஆக அளவு 98 ஏக்கர் 3 மூட்டு 4 பர்சல் மேற்கொல்லிய 763 ஏக்கர் 30 பர்சல் அளப்பி அடிப்படையில் இருக்கின்றது, ஆக அளவு 98 ஏக்கர் 3 மூட்டு 4 பர்சல் மேற்கொல்லிய 763 ஏக்கர் 30 பர்சல் அளப்பி அடிப்படையில் இருக்கின்றது] :—

துண்டு.		காணியின்து பெயர்.	விசாலம். ச. அ. ப.		
		
183	...	அம்பகாவத்தேலடகன்தேவத்த	21 0 10
184	...	உடகன்தேகும்புர	4 1 32
185	...	உடக்கன்தேவத்த	1 0 28
186	...	கப்பாத்தேதுமூ	3 0 0
188	...	ஷுல்லப்பொலைகேன	51 2 25
192	...	உடக்கன்தேவத்தேகேன	8 0 32
194	...	உடக்கன்தேவத்த	0 2 35
195	...	உடக்கன்தேதெனிய	8 2 2
<hr/>			98	3	4



Scale of 16 Chains to an Inch.

Situation : Rotumbe village in Morawak korale.

Preliminary plan 44.

Extent.

A. E. P.

763 0 30

Lot.	Name of Land.
145, 182, 189, } 190, 191, 193, } and 195½ }	Annasigulanehena, Kudagalahenyaya, Warakapelpoladeniya, Mugunehena-atura, Warakapolahena, Puwakgahawilahena, and Polatukandemukalana ...

Lots excluded.

183 to 186 and 188 192, 194, and 195	Ambagahawatteudakandewatta, Udakandewatta, Udkande- kumbura, Kapatenuma, and Illapolehena ... Udakandewatthena, Udkandewatta, and Udkandedeniya
---	---	-----

81 1 15

17 1 29

98 3 4

Cadastral 16 chain sheets O¹⁵V., O¹⁵VI., and O¹⁵IX.P. D. WARREN.
Assistant Surveyor-General.Surveyor-General's Office,
Colombo, December 15, 1902.